



யா / ஸ்ரான்லிக் கல்லூரி
பழைய மாணவர் சங்கம் (ஐ.இ.)

J/ Stanley College
Old Students Association (U.K.)

13th GET TOGETHER
2006



Kanayana

யா / கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

Chief Guest
Mr. N. Guneratnam
OLD STUDENT

Venue Winston Churchill Hall
Manor Farm site, Pinnway, Ruislip
Middlesex HA4 7QL
Saturday 5:30pm - 10:30 pm
25 March 2006

- 1988
- 1989
- 1990
- 1991
- 1992
- 1993
- 1994
- 1995
- 1996
- 1997
- 1998
- 1999
- 2000
- 2001
- 2002
- 2003
- 2004
- 2005
- 2006

HAPPY TEXT

Singapore ready made ஆடைகள் திருமணத்திற்கு தேவையான கூறைச் சேலைகள், பட்டுவேட்டி, wedding suits, Singapore கைகடிகாரங்கள், perfume வகைகள், rice cooker, மொத்தமாகவும், சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள HAPPY TEXT நிறுவனத்தை நாடுங்கள்.

Singapore தங்க நகைகள் மொத்தமாகவும், சில்லறையாகவும் பெற்றுக்கொள்ளுங்கள்.

வியாபாரிகளுக்கு தனிச்சலுகை உண்டு


Euro நல்லவிலைக்கு மாற்றிக் கொடுக்கப்படும்

செவ்வாய் தவிர்ந்த ஏனைய நாட்கள்

6 Ealing Road
Wembley
Middx HA0 4LT
Tel: 020 8903 0782
Fax: 020 8903 4680



கலூரி ஸ்தாபகர்
ஆறுமுகம் கனகரத்தினம்



Photos of last years

கல்லூரிக் கீதம்

ஐய ஐய கனக ரத்தினம் வித்தியாலயம்
ஐகந்தனில் ஓங்குகவே!
ஐகந்தனில் ஓங்குகவே!!

திருவார் கனகரத்தினம் பெரேரா
தேசுறு கன்னங்கரா
உருவாக்கிய கழகம்
உருவாக்கிய கழகம்

(ஐய ஐய)

செம்மையும் மஞ்சளும் நீலமும் சேர்ந்தே
சீரார் கொடி எடுப்போம்
சேர்ந்தே அடி நடப்போம்
சேர்ந்தே அடி நடப்போம்

(ஐய ஐய)

வீரம் வாய்மை அறமென மூன்றும்
விளங்கும் குணமாகி
வெற்றி வாழ்வுறுவோம்
வெற்றி வாழ்வுறுவோம்

(ஐய ஐய)

காவியம் ஓவியம் ஆம் கலை பலவும்
திவ்விய இசை நலனும்
காண்டகு குரு குலமாய்
ஆண்டுகள் வாழியவே

(ஐய ஐய)

சங்கத்தலைவரின் சிந்னையில்

மனிதனின் முழுவளர்ச்சிக்கும் ஆரம்ப நிலையாக அமைவது தான் கல்வி கற்ற பாடசாலையே. பெற்றோரின் அரவணைப்பின் வளர்ந்து வரும் பிள்ளை தனது பள்ளிப் பருவத்தை அடைந்தவுடன், பாடசாலைக்குச் சென்று கல்வி கற்கின்றார். சமூகத்தில், ஒரு சிறந்த மனிதனாக நிற்க உதவி புரிவது இக் கல்வியே. இக் கல்வியை நமக்கு பூரணமாக தருவது பாடசாலையே. நல்ல கல்வியைப் பெறுவதனால்தான் ஒரு மனிதன் பூரணத்துவம் அடைகின்றான். தான் கற்ற கல்வின் பயனால் சமூக சூழலுக்கு ஏற்ப வாழப்பழகுகின்றான். இக் கல்வியை எமக்குத்தந்து எமது பாடசாலை என்பதை மறுப்பதற்கில்லை. இவ்வேளை நாம் நமது பாடசாலைக்கு என்ன செய்தோம் என்பதை சற்றுச் சிந்திப்போம்.

எமக்கு கல்விச் செல்வத்தைத் தந்த பாடசாலையை நாம் மறக்க முடியுமா? முடியாது என்பதற்கு உதாரணமாக நாம் இன்று இங்கு கூடியிருக்கின்றோம். இவ்வேளை எமது பாடசாலை இருக்கும் நிலையை சற்று சிந்தித்து எம்மால் எப்படி என்ன உதவிபுரியமுடியும் என்பதை நாம் நினைவுகொள்ள வேண்டும். நாம் கல்வி கற்கும் காலத்தில் நாட்டில் ஓரளவு அமைதி நிலவியிருந்தது. அதனால் எமது கல்வியில் தடங்கள் ஏற்படாவண்ணம் கல்வியை ஓரளவு பூரணமாகக் கற்றோம். ஆனால் இன்று நாட்டின் இனப்பிரச்சனை காரணமாக பாடசாலைக் கட்டிடங்கள் அழிக்கப்பட்டும், மாணவர்கள் கொலை செய்யப்பட்டும், மாணவர்களின் கல்விக்கு பல வகைகளில் தடங்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கு நாம் என்ன செய்யலாம். எமது பங்களிப்புகள் எவை என்பதை நாம் உணரவேண்டும்.

பழையமாணவர் சங்கத்தின் லண்டன் கிளை பல முறை எமது பாடசாலையுடன் தொடர்பு கொண்டும், நேரில் சென்று பார்வையிட்டும் அவர்கள் வேண்டுகோள்களுக்கு அமைய இடிந்த கட்டிடத்தை துப்பரவு செய்ய கடந்த ஆவணிமாதம் எமது சங்க நிர்வாக சபை உறுப்பினர் பங்களிப்பில் 450 பவுன் கொடுத்திருந்தோம். அதற்க்குரிய ஆவணங்கள் செயலரரிடம் உள்ளது. பாடசாலை அபிவிரித்தி சபை மேலும் எமது உதவியை நாடி நிற்கின்றது. இடிபடைந்த கட்டிடங்களைத் திருத்தவும், சுற்றுமதில் கட்டவும், விஞ்ஞான கூடத்திற்குத் தேவையான உபகரணங்களை வாங்கவும், எமது உதவியை நாடுகின்றனர்.

இதற்கு ஒரு சிலர் நேரிடையாகவும், எமது சங்கத்தின் ஊடாகவும் சிறு உதவி புரிந்துள்ளனர். சிறு துளிகள் பெருவெள்ளம் என்பதற்கு அமைய பழைய மாணவர்கள் அனைவரும் இச் சந்தர்ப்பத்தைல் உங்களால் இயன்ற பண உதவியை புரிவீர்களானால் இந் தொகையைக் கொண்டு எமது லண்டன் கிளை, பாடசாலை அபிவிருத்திச் சபையின் வேண்டுகோளை நிறைவு செய்யவும், மாணவர் கல்விக்கு நல்ல பயனை அளிக்கவும் ஏதுவாக இருக்கும். லண்டனில் பழைய மாணவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர். அதில் ஒரு சிறு பகுதியினரே இங்கு இன்று சமூகமளித்துள்ளனர். நீங்கள் மனம் வைத்தால் பாடசாலை வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்விக்கும் உதவிபுரிய முடியும். எமது பாடசாலைக்கு உதவிபுரிவது எமது கடமை. இன்றையம் மாணவர்களின் கல்வியில் தடங்கள் ஏற்படாவண்ணம் காப்பதும் எமது கடமையே. எனவே, உங்கள் அனைவரின் பங்களிப்பை இன்று இங்கு ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.

எமது அழைப்பை ஏற்று இன்று வருகை தந்துள்ள பழைய மாணவர்கள் அனைவருக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் எமது பாடசாலை வளர்ச்சிக்கு உதவிபுரியும் அனைவருக்கும் யா/ ஸ்ராண்லி மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்கள் சங்கம் லண்டன் கிளை சார்பாக நன்றி கூறுகின்றேன்.

Now I would like to say a few words in English,

Dear children,

We have gathered here today for the 13th annual celebration of Stanley College where your parents had their education. At this get together there are several events and refreshments arranged by the organisers. I request you all to participate and enjoy this evening.

Further, we are very glad to see you children present here to remember the School from where your parents obtained their education. In our homeland most of our schools were destroyed due to the ethnic conflicts there, and the students are now suffering without educational facilities. Some of you would have witnessed these destructions when you visited our country. Therefore in order for them to be freed from this desperate situation and obtain their education, we request you also to kindly participate and give all possible assistance to your brothers and sisters in our homeland.

S.MANOCHARAN
S.O.S.A. (U.K.) President

Message from the Chief Guest N. Guneratnam



Eur.Eng. N. Guneratnam B.Sc(Hons) Eng; M.Sc; C.Eng; MRAeS; MAIAA

I am deeply honoured by the invitation extended to me by the Stanley College Old Students Association (UK) to write a short message to the souvenir on the occasion of the 13th get together in London on March 25, 2006.

In our life, a good education comes next in importance only to good health.

Stanley College had given all of us, the old students of Stanley, an education second to none. We are the living proof of this claim. This was made possible mainly by the dedication of the teachers of the Stanley College in our time. Our parents played an equally important role in our educational achievements. I join you in paying tribute to them all.

The gatherings such as this provide opportunities to touch base with our Alma Mater as well as meeting and greeting long lost friends. Like the rest of you I am looking forward to this event.

I join you in thanking the association for arranging this event with such variety of entertainment and wish the Stanley College Old Students Association (UK) all the success in their endeavours.

Thank you and wish you all a memorable and enjoyable evening



59 Tolworth Rise North

Surbiton

Surrey KT5 9EN

Tel. 020 8390 5823

Message from an Old Student

I am delighted to write this message relating to my good friend and tonight's Chief Guest Mr Jim Gunaratnam. Gunam and I joined the Stanley Govt Central School in 1953, after passing the 5th Standard scholarship examination. Gunam left school in 1959 and joined the Royal Air force. He proceeded to the U K for a three year Apprenticeship studies in 1960. Due to his merit he earned two more scholarships and continued his studies in the U K for eight years in total. During the early Seventies, while I was serving as an Assistant Government Agent in the Batticaloa District, I saw headlines in the Srilankan papers that Jim Gunaratnam of the Srilankan Air force put the obsolete Heron aero plane back into air. Also he turned all the defunct air force planes airworthy. He was described in the same papers as the best aeronautic engineer that side (east) of Suez canal. I was feeling extremely proud of him. Our school produced a doctor (S Earampamoorthy), an aeronautic engineer (N Gunaratnam), a vice - chancellor (S Mohanadas), two Srilanka Administrative Servants (A Jeyaratnam and myself) and two parliamentarians (P Soosaithasan - Mannar and A Thangathurai - Trincomalee) out of the students of my school time. Except the two parliamentarians all the others above were my class mates.

While thinking about Gunaratnam, I recollect an anecdote. One evening in 1959, after finishing our dinner, Gunam took me to the playground that was in front of the hostel and told me that he intended to alter his aim of proceeding to medical studies and wanted to re-apply for the Air force Apprenticeship, because his friend had left for Jaffna Hindu College and he wouldn't be able to pass the exam by remaining alone in the bio-science stream. Gunam and his friend had been selected for the Air force Apprenticeship in the previous year and both declined to accept the offers, because of mother's dislike of Air force job for one of them. However, this time there was no alternative, but to apply again for it, Gunam said. I understood the plight and advised him to proceed with his new plans. Now with Gunam's achievements, we proudly realize that he was actually destined for the Air force job. Although, I could recollect this anecdote after 47 years, I did not have the chance of meeting Gunam for the past four decades. The last time I met him was in 1962, when he visited Srilanka on a holiday. I look forward to see him tonight.

A.Thillainathan.

யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்
J/ Canagaratnam Madhya Maha Vidyalayam
(STANLEY COLLEGE)

அதிபர்
வி.மாணிக்கம்
B.A.(Eco),B.Phil,
Dip. in. Edu, SLPS-1.

Principal
V.MANICKAM
B.A.(Eco),B.Phil,
Dip.in.Edu,SLPS - 1



Phone:- 021 222 3456

யாழ்ப்பாணம்

Jaffna

இலங்கை

Sri Lanka

2006.03.08.....

Message from the principal of Stanley College (C.M.M.V)

I have great pleasure in sending this message for your "Annual Gathering" on the 25.03.2006 in London.

I am very happy to note that the members of the Stanley College old students Association are having a great interest in the (U.K) affairs of our school you know we have celebrated the platinum Jubilee and published platinum Magazine "Canagajothi" also.

Annual gathering is a golden opportunity to gather the old students of our college. This is the greatest attempt to think about our school.

I wish the "Stanley College old students' Association (U.K) a bright future and hope it will continue to serve the school society well, now and in the future.

V. Manickam

Principal

B. A. (Econ), P. Phil, Dip in Ed

PRINCIPAL

J/Canagaratnam M. M. V.

JAFFNA



යාපනය විශ්වවිද්‍යාලය, ශ්‍රී ලංකාව
யாழ்ப்பணம் பல்கலைக்கழகம், இலங்கை
UNIVERSITY OF JAFFNA, SRI LANKA

P.O. Box - 57,
 Thirunelvely,
 Jaffna, Sri Lanka

Prof.S.Mohanadas,
 B.Sc. Hons (S.L.), Ph.D. (Adelaide),
 C. Chem., F.I.Chem.
Vice Chancellor

பெ.எஸ்.மோகனதாஸ்
 B.Sc. Hons (S.L.), Ph.D. (Adelaide),
 C. Chem., F.I.Chem.
வகைவேந்தர்

භෞචාර්ය ජී.මොහමදාස්
 B.Sc. Hons (S.L.), Ph.D. (Adelaide),
 C. Chem., F.I.Chem.
උප කුලපති

Telephone (Office) : 0094-21-222 2294
Fax : 0094-21-222 2294
e - mail : ujvc@mail.ewisl.net

(Residence) : #295(147) Kandy Road, Jaffna.
☎ 0094-21-222 6100
 0094-1-2360127

Message from the President, Old Students Association, Jaffna

I have great pleasure in sending this message on the occasion of the 'Saranga Malai' 2006, proudly organized by the J/Stanley College Old Students Association, UK Branch.

Old Students Association, UK Branch has always played a very vital role in the development of the Stanley College and particularly the present Committee & its members are doing their utmost to look after the well-being of the past and present students and the infrastructure development of the school. Due to this effort the war torn buildings and the parapet wall are being rebuilt. The College now looks better than it was a few years back. For further development such as an Rs.15 M project on construction of an Assembly Hall, we are taking appropriate steps with the assistance of the Government Agent.

The past students of our College are proud products of our society and they are part of the rich tradition of Tamils locally and abroad. They always display good leadership and responsibility.

The past students of our College have occupied several key posts in Sri Lanka and abroad in various fields such as education, administration, engineering, medicine and politics. They also have excelled in social work, sports and cultural activities.

It is the fervent hope of the School Community that old students of this College via their dynamic nature and high caliber of intellect and potential, would further embark on programmes to extend their lavish contribution and service to the society particularly at moments of crises. It seems to be vital that the Old Students Association branches outside Jaffna & Sri Lanka needs to have a cordial and strong coordination with the parent society so that it can have the access to a comprehensive awareness and right picture of the needs of the College and the society so that it could play its role according to the requirements of the prevailing situation. I immensely appreciate the active past service of your branch and trust it would go ahead further for societal uplift.


 Prof.S.Mohanadas
 President/Old Students Association, Jaffna
 and
 Vice-Chancellor, University of Jaffna

09.03.2006

மா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் J/Canagaratnam Madhya Maha Vidyalayam

அதிபர்
வி.மாணிக்கம்
B.A.(Ecol), B.Phil.,
Dip.in.Edu, SLPS-I
Principal
V.Manickam
B.A.(Ecol), B.Phil.,
Dip.in.Edu, SLPS-I

(STANLEY COLLEGE)



Phone 021 222 3456,
யாழ்ப்பாணம்
Jaffna
இலங்கை
Sri Lanka

200

பதின்மூன்றாவது ஆண்டு விழாக் காணும்,
S.O.S.A (U.K) சங்கத்திற்கு ஸ்ரான்லிக் கல்லூரி அதிபர் திரு. வி. மாணிக்கம்
அவர்களின் வாழ்த்துரை.

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிறறை நிலை முனியாது கற்றல் நன்றே”

புறநாடாறு

யாழ்ப்பாணத்தின் உயிர்நாடி கல்வியாகும். கல்வியை வளர்ப்பதில் கல்லூரிகள் தமது அளப்பரிய கல்விப்பணியை ஆற்றி வருகின்றன. இந்த வகையில் 78 ஆண்டுகள் கல்விப்பணியில் தனது காலடியை பதித்து நிற்கின்றது எமது கல்லூரி.

இலங்கையின் கல்வி வரலாற்றில் புகழ்பூத்த கல்விமானாகத் திகழ்ந்து கல்லூரியை ஸ்தாபித்த பெருமை ஆறுமுகம் கனகரத்தினம் அவர்களைச் சாரும். அவரின் திருநாமத்திலேயே எமது கல்லூரி இயங்கி வருகின்றது. அவரிலன் ஆசியால் உயர்ந்த எங்கள் கல்லூரி சைவத்துக்கும் தமிழுக்கும் அரும்பெரும் தொண்டாற்றி வருகின்றது.

“யாவருக்கும் கல்வி” என்ற ஐநா சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலட்சியத்தை நிறைவு செய்யும் எமது கல்லூரி இன, மத, வர்க்க வேறுபாடுகளின்றி மீத்திறன் கொண்டோர், மெல்லக்கற்போர் என போதமின்றி யாவருக்கும் பாரபட்சமில்லாது சம சந்தர்ப்பம் அளித்து கல்வி புகட்டி வருகின்றது.

கடந்த ஒரு தசாப்தங்களாக எமது பிரதேசம் எதிர்நோக்கி வரும் பல்வேறு சோதனைகளையும் கண்டு எமது கல்லூரித் தாய் துவண்டுவிடவில்லை. அச்சவால்களையெல்லம் எதிர்கொண்டு வீறுநடை போடுகிறாள். தயாள சிந்தனையுள்ள கல்லூரித் தாயானவள் ஈன்றெடுத்த மூத்த பிள்ளைகளே எமது பழைய மாணவர்கள். அவர்கள் என்றும் தம் தாயின் வாழ்வில் அக்கறை கொண்டு செயற்பட்டு வருகின்றார்கள்.

கடந்த கால பொருத்தமற்ற சூழ்நிலை கல்லூரியின் உட்கட்டுமானங்களைச் சிதைத்து அழித்து விட்டன. இதை மீள்புனரமைத்து புதுப் பொலிவு பெற வைக்க வேண்டியது அவர்களனைவரினதும் தலையாய கடமையாகும்.

இத் தருணத்தில் தமது உயர்வுக்கும் சிறப்புக்கும் காரணமாக விளங்கிய கல்லூரித்தாயை எண்ணியிருப்பது மட்டுமன்றி தாங்கள் கல்வி கற்ற நேரத்தில் தங்கள் தாய் இருந்ததை விட இன்னும் பன்மடங்கு சிறப்புக்களோடு அவள் உயர்ச்சி பெற வேண்டுமென விரும்புவது எத்துணை சாலப்பொருத்த முடையதாகும்.

“காலத்தினாற் செய்த நன்றி சிறி தென்னும்
ஞாலத்தின் மாணம்பெரிது”

என்ற குறளடிகள் நினைவுக்கு வருகின்றது. எமது கல்லூரியின் வளர்ச்சி கருதி உருவாக்கப்பட்ட ஸ்ரான்லிக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் S.O.S.A (U.K) பதின்மூன்றாவது ஆண்டு விழாக் கொண்டாடுவதையிட்டு எமது கல்லூரியும் கல்விச் சமூகமும் பெருமையடைகின்றது. தன்னலமற்ற அளப்பரிய பணியாற்றி நிற்கின்ற சங்கத்தின் உறுப்பினர்களை எண்ணி உவகையடைகின்றோம், உளமார வாழ்த்துகின்றோம்.

யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் J/Canagaratnam Madhya Maha Vidyalayam

அதிபர்
வி.மாணிக்கம்
B.A.(Eco), B.Phil.,
Dip.in. Edu, S.L.P.S-1
Principal
V.Manickam
B.A.(Eco), B.Phil.,
Dip.in. Edu, S.L.P.S-1

(STANLEY COLLEGE)



Phone 021 222 3456;

யாழ்ப்பாணம்

Jaffna

இலங்கை

Sri Lanka

200

“கற்றாங்கொடுக” என்ற கல்லூரியின் மகுட வாசகத்திற்கு இலக்கணமானவர்கள் நீங்கள்தான் என நினைப்பதில் பெரு மகிழ்ச்சி.

பல்வேறு நதிகள் சங்கமிக்கும் கடலினைப் போன்று உங்கள் ஏன் எங்கள் சங்கம் இன்னும் பல்வேறு நாடுகளிலுமுள்ள பழைய மாணவர்களை இணைத்து புதிய வரலாறு படைக்க வேண்டும் மங்காத புகழ் பரப்பி மாநிலத்தில் உயரவேண்டுமென பவளவிழாக் காணும் கல்லூரியின் அதிபராக இருக்கின்ற வாய்ப்புக் கிடைத்தமையை என்றும் வியந்து தங்களின் வேண்டுகூறுக்குகிணங்க பதின்மூன்றாவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் சங்கத்திற்கு ஆசிரியையும் நிறைவான வாழ்த்தினையும் வழங்கி மகிழ்கின்றேன்.

அத்துடன் ஸ்ரான்லிக் கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் திரு. எஸ். மனோகரன் அவர்களையும் செயலாளர் திரு. பி. தவநாதன் அவர்களையும், பொருளாளர் திரு. எஸ். இரத்தினராசா அவர்களையும் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்களையும் இவ்வேளையில் வாழ்த்துவதோடு பல்லாண்டு காலம் இவ் வளமிக்க பணியில் நிற்க எல்லாம் வல்ல இறையருள் அனைவருக்கும் பெருக வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.

இப்படிக்கு
திரு. வி. மாணிக்கம்

திரு. வி. மாணிக்கம்

அதிபர்

யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்
யாழ்ப்பாணம்.

Message from a retired teacher

Mrs. Sarojini Thuraisingham

First of March 2006

I have been associated with this school for over twenty years from 1976 until my retirement in May 1996. When I joined the school on transfer in 1976 the school was under the leadership of Mr. D R Ariaratnam.

The school which has just completed its seventyfifth anniversary looks elegant. The scars of the long war left behind on the school is now gradually disappearing and is a masterpiece and a landmark to our village. It is a pride to our entire village. It is pride to the past and present students, a pride to the villagers a pride to all wellwishers and a gift to the future generation.

Let us all jointly get together and contribute in abundance and uplift the schools science facilities and provide the impetus to get science students in the advanced level classes and make the school par with the other leading schools in the peninsula. It is up to the old students to make this dream a reality.

I wish the school and its students and students to be a bright and prosperous future. I wish the organizers of this grand event well.

Mrs. Sarojini Thuraisingham
Former Sectional Head Science
588/4 Navalar Road,
Ariylai,
Jaffna

சீத்தனாக வாழ்துயர்ந்த வீத்துவான் வேலன்

உப்புச் சமைந்தால் தெரியும், உப்பின் அருமை, அப்பன் சமைந்தால் தெரியும் அப்பன் அருமை என்று ஒரு பழமொழி உண்டு. வீத்துவான் வேலன் அவர்கள் காலத்தோடு ஒன்றிக் கலந்த பின்னர் தான் தெரிகிறது அவரது அருமையும் பெருமையும். இலண்டன் வாழ் தமிழர்களுக்கும், தமிழ் நிலையங்களுக்கும், உசாத் துணை அறிஞராக வாழ்ந்த வீத்துவான் அவர்களின் மறைவு, நிர்ப்ப முடியாத பெரிய ஓர் இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது. வீத்துவான் வேலன் அவர்கள், வெறுமனே ஓர் இலக்கிய வாதியாக, இலக்கிய வீத்தகனாக இருக்கவில்லை. ஈழத் தமிழரின் இலக்கிய வரலாறும், சமுதாய வரலாறும், அரசியல் வரலாறும் தெரிந்த, புரிந்த ஓர் அறிவுப் பெட்டகமாக அவர் மிளிர்ந்தார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆனானப்பட்ட இலக்கிய மேதைகளிடம் தமிழிலக்கியம் கற்றுக் கனிந்து முதிர்ந்த வீத்துவான் வேலன் அவர்கள், நவீன இலக்கியங்களிலும் மூழ்கித் திளைத்து முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாக விளங்கினார். சங்க இலக்கியம் கற்ற அவர், பாரதி பாடல்களில் மயங்கித் தம்மைப் பாரதியீடம் பறிகொடுத்தது இதனாலே தான். சங்கத் தமிழ் பேசிய வேலன் அவர்கள் வேண்டிய இடங்களில் எல்லாம், சந்தைத் தமிழும் பேசி, அரசியல் மேடைகளில் சங்கத் தமிழைக் கலந்து பேசி, இலங்கை அரசியலில் தமிழிலக்கியம் வளர்க்க நேர்ந்ததும் இதனாலே தான்.

வேலன் அவர்களிடம் தமிழ் படித்த மாணவர்கள் பலர் இன்றும் இலண்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சுவீட்சலாந்து, நோர்வே, டென்மார்க் போன்ற நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். வேலன் அவர்களைப்பற்றி அவர்களிடம் கேட்டால் ஒவ்வொருவரும் வீதம் வீதமான சுவையான தகவல்களைத் தருவார்கள். வேலன் அவர்களின் வாயிலிருந்து வந்து வீழ்ந்த ஒரு மேற்கோளையாகுதல் ஒவ்வொருவரும் சொல்வார்கள்.

வேலனிடம் தமிழிலக்கியம் கற்காத மாணவர்கள் பலர் வேலன் அவர்களின் மாணவர்களாக இருந்திருக்கிறார்கள்.

மானிப்பாய் இந்துக் கல்லூரி, ஆடலிக்கல்லூரி, ஸ்ரான்லிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் வேலன் தமிழ் மொழியும், தமிழிலக்கியமும், இந்து நாகரிகமும் கற்பித்த காலங்களில், இந்த மூன்று பாடங்களையும் பயிலாத வீஞ்ஞான வகுப்பு மாணவர்கள் பலர் தமது வீஞ்ஞானப் பாடவகுப்புக்களைப் புறக்கணித்து வீட்டு, வேலன் அவர்களுடைய வகுப்பில் நுழைந்து, அவருடைய தமிழ்ப் பொழிவைக் கேட்டின்புறுவது வழக்கமாக இருந்திருக்கிறது. கல்வீ என்பது, அது

மானுடவியல் சார்ந்ததாக இருந்தாலும் சரி, வீஞ்ஞானம் சார்ந்ததாக இருந்தாலும் சரி வாழ்வுக்கு வழிகாட்ட வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தவர் வேலன் அவர்கள். வேலன் அவர்கள் அவரது வகுப்புகளின் போது தமிழிலக்கிய மூலமும், இந்து நாகரிகத்தின் மூலமும் வாழ்வுக்கு வேண்டியவற்றை, பயனுள்ளவற்றை நடைமுறைக்கியந்தவற்றைப் சொன்னார். இதனாலே தான் அவருடைய வகுப்புக்கள் நிரம்பி வழிந்தன.

ஆயிரக்கணக்கான இலக்கியக் கூட்டங்களிலும், அரசியல் கூட்டங்களிலும் அறுபது ஆண்டுகளுக்கு மேலாகச் சொற்ப ஒழிவின்றிச் சொற்பொழிவு ஆற்றிவந்த வேலன் அவர்களின் சொற்பொழிவுகள் நூலாக்கப் படாமல் போனது ஈழத் தமிழரின் அதிட்டமின்மை.

இலண்டனுக்கு வந்த பின்னர்தான் நிம்மதியாக ஓரிடத்திலிருந்து நூல்களை எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

இலண்டனில் வாழ்ந்த ஐந்து ஆண்டுக் காலத்தில், “ஈழத்தமிழர் யார்”, “வருக தமிழர் பொற்காலம்”, “யாழ்பாணத்துச் சமையல்”, “காரைக்காலம்மையாரின் வாழ்வும் வாக்கும்”, “எனது காமத்துப்பால்”, “கண்ணகி சிந்தாத கண்ணீர்” என்ற ஆறு நூல்களை எழுதி வெளியிட்டார்.

காலமாவதற்கு முன்னர் அவர் எழுதி முடித்த நூல் “எனது போராட்டங்களும் தோல்விகளும்” என்பது. அது இன்னமும் அச்சிட்டு வெளியிடப்படவில்லை. மாலைதீவும் தமிழரும், இங்கிலாந்தில் ஈழத் தமிழர் குடியேற்றம், ஈழத்து ஒளிவீளக்குகள், என்ற மூன்று நூல்களை எழுதிவிடவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால் அந்த ஆசை நிறைவேறாது போயிற்று. அவருடைய இந்த ஆசையை நிறைவேற்ற ஈழத் தமிழருள் யாரேனும் முன்வரின் அவருயர் எங்கிருப்பினும் மகிழும்.



வேலன் அவர்கள் இலங்கையிலும் இலண்டனிலும் ஆற்றிய இலக்கியப் பணியைத் தொடரவேண்டும் என்பதற்காக அவருடைய மாணாக்கர் சிலரும் அவருடைய மருமகனாரும் ஒன்றினைந்து, “வேலன் இலக்கிய வட்டம்” என்ற ஒரு சிறிய அமைப்பினை ஏற்படுத்தி மாதாந்தம் “வேலன் நினைவுச் சொற்பொழிவு” நிகழ்த்தியும் நிகழ்வித்தும் வருகின்றார்கள்.

வேலன்பணி தொடர மேற்படி அமைப்பு பெரிதும் உதவி வருகின்றது. அவர்களோடு இணைந்து நாமும் இலக்கியப் பயில்வோம். ஒன்று சேருங்கள் என்று உங்களையும் அழைக்கின்றோம்.

நா. சூரி

பழைய மாணவன்

வேதனைகள்



போர் அனர்த்தத்தினால் பலத்த சேதங்களுக்குள்ளான
எமது படசாலைக்கட்டடங்களின் தொகுதிகள்



கல்லூரியின் பழைய மாணவர்
சங்க உறுப்பினர்கள்



கல்லூரியின் பெயர்
வளைவினை திறந்து வைக்கும் போது



கல்லூரியின் ஆங்கில மன்றத்தினர்



கல்லூரியின் வலைப்பந்தாட்ட
அணி - 2004



கல்லூரியின் பாண்ட்வாத்தியக் குழுவினர்



விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான
அடிக்கல் நாட்டு
வைவவத்தி போது (2005)



2004 யூன் மாதம் நடைபெற்ற பாடசாலை
நுழைவாயிலுக்கான அடிக்கல் நிகழ்வின் போது



இல்ல மெய்வல்லுனர் போட்டியில்
பிரதமவிருந்தினராகக்
கலந்து கொண்ட உத்விக்கல்விப்
பணிப்பாளர் திரு த. அருணகிரிராஜா
அவர்களும் பாரியாரும்



கல்லூரியின் இன்றாக் கழகம்



Halford Invest Limited

Specialist in finding Investments, Properties and Developments Land in U.K. and Overseas

We offer a truly bespoke property and land investment location service, helping you to find the perfect holiday home, land and development sites in abroad or investment opportunity.

Hungary, Romania and Bulgaria are becoming one of the most exclusive destination to own a property for just €20,000 to €25,000 in abroad.

The real estate markets of Hungary, Romania and Bulgaria have proven popular with investors during the last 10 years.



We offer:

- *Personalised and Professional Service*
- *Exclusive access to Properties*
- *Arranging tailor made inspection trips*
- *Quality homes at affordable prices on Hungary's Romania's & Bulgaria's properties*
- *Luxury apartments at attractive prices in Budapest & Balaton Hungary*
- *Prices from €80,000 to €100,000 (£55,000 to £69,000)*
- *Special promotional off-plan prices before official release*
- *Mortgage with local banks or U.K. banks and other legal guidance and access to high calibre lawyers.*

Invest in excellence, to maximise your return.

Contact on Mob: 07958 005 731 or 01895 464 160

www.halfordinvest.com

e-mail:info@halfordinvest.com or thiru@halfordinvest.com

Registered Office: 54 Halford Road, Uxbridge, Middx, UB10 8PZ.

Company N°. 4589217

Jaffna Stanley College
Programme

1. Lighting of traditional oil lamp

Mr Jim Gunaratnam, Mr S. Sivasubramaniam

2. College anthem

Mrs Ranjinithey Perinpanathan

3. Minute silence

Welcome speech by the president

Mr S. Manoharan

4. Orchestra

Raveenth Ehamparadasan, Archuna Vijendra, Tharsan Kiritharamohan, Paran Kiritharamohan, Shainthavi Sivapalan, Nirusa Gengatharan, Shajani Gengatharan, Sujeen Chandramoorthy, Laleesh Chandramoorthy, Tony Thayanandan, Jeevini Sivanathan, Kishan Ragunathan, Sivaram Chandrakumar

5. Bharathanatyam

Showbitha Somasundaram, Kavitha Mahenthiran

6. Cinematic dance - Part I

Shagana Baskaran, Nitsy Roobathas, Meshikah Kajendran, Vaitheki Selvanayagam

7. Chief guest speech

Mr Jim Gunaratnam

8. Drama 'Parathan'

Somasegaram Kandiah, Kumuthini Selvaratnam, Maanikaratnam Kandiah, Ranjinithey Perinpanathan

Intermission

9. Karate

Ganeshalingam Selathurai, Ahalya Ganeshalingam, Rahulotchanan Kunaratnam, Vaarisan Ganeshalingam, Menan Pushparajah, Kavi Kamal, Yasiga Kamal, Ratnakrishnan Theivendran, Thusiyan Nandakumar, Stephen Suman Nathan

10. Bharathanatyam

Ahimza Thirunavukarasu, Hamsini Ragunathan, Sujatha Sathees, Hiruthiga Arunagiri, Sangami Mohanadas Stephanie Jyathurai

11. Cinematic dance - Part II

Suvarna Manikkaratnam, Meshikah Kajendran, Shagana Baskaran, Nitsy Roobathas

12. Vote of Thanks-

Mr.P.Thavanatha

13. Live music concert by Tempo (Mr.P.Bahee)

First Hollywood Tamil singer, Mr Maanikam Yogeswaran

Brent Tamil School students:

- Sivanthi Sivarajah
- Hindusha Keerthikumar
- Sindu Pasupathi
- Triveena Jothibal
- Manasi Balendra
- Brintha Perapahan
- Sowmiyah Anandanadesan
- Mathumetha Sivarajah

Compere: Mrs. A. Balendra

திரு. கஜேந்திரன்
நாடாளமன்ற உறுப்பினர்
தமிழர் தேசிய கட்டமைப்பு
தமிழ் ஈழம்

ஆழிப் பேரலையால் கடந்த வடத்தமிழீழத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திற்கு எங்கள் கலூரியின் பழைய மாணவர் சங்கம் ஜ. இ. கிளை கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஏதவது ஒரு வேலைத்திட்டம் பொறுப்பு எடுக்கிற என முடிவு செய்துள்ளோம்.

அதற்காக எமது சங்கம் ரூபா 5,00 000 /= வழங்க முன்வந்துள்ளோம். இவ்வேளையில் ரூபா 2,75 500 /= வழங்கி மிகுதியை வேலைத்திட்டம் முடியும் கட்டத்தில் வழங்குவோம் என உறுதி கூறுகிறோம்.

அவ் வேலைத் திட்டம் எமது: யா STANLEY COLLEGE OSA UKயின் உதவியுடன் அமைக்கப்பட்டதாக குறிப்பிடுவதுடன் தொடர்ந்து உதவவும் காத்திருக்கிறோம்.

தற்போதைய முற்பணம் எமது சங்க அங்கத்தவர்களிடமும், நண்பர்களிடமும் இருந்து வசூலிக்கப்பட்டது.

இப்பணத்தை திரு கஜேந்திரன் அவர்களிடம் ஒப்படைப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அவ்வாறே அதற்கான பற்றுச் சீட்டை உடன் அனுப்பி வைக்கவும்.

சு. இரத்தினராசா
நிர்வாகச்சபை
யா/ ஸ்ரான்லிக் கல்லூரி
பழைய மணவர்ச் சங்கம்
ஐக்கிய இராச்சிய கிழை

4-4-2005



சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை

International Students' Association of Tamil Eelam

17 APR 2005

கனம்
செயலாளர்,
பழைய மாணவர் சங்கம்,
யாழ்/ஸ்ரான்லிக் கல்லூரி,
ஐக்கிய இராச்சியக்கிளை.

15.05.2005.

ஐயா,


யாழ்/ ஸ்ரான்லிக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் வட தமிழீழத்தில் மிகவும்
மோசமாக ஆழிப் பேரலையினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திற்கு, கல்வி
வளர்ச்சிக்கு உதவும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.செ.கஜேந்திரன் ஊடாக
அனுப்பி வைக்கப்பட்ட பணம் இரண்டு இலட்சத்து எழுபத்தேழாயிரத்து ஐந்து
(ரூ. 277500/=) ரூபாவை 09.04.2005 திகதியன்று பெற்றுக்கொண்டோம் என்பதனை
நன்றியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

குறிப்பு:-

பெற்றுக்கொண்டதற்கான பற்றுச்சீட்டையும் இத்துடன் அனுப்பி வைக்கின்றோம்.
பற்றுச்சீட்டு இலக்கம் : 1002

- நன்றி -

இவ்வண்ணம்


15/05/2005
இணைப்பாளர்
பழைய மாணவர் சங்கம்
யாழ்ப்பணம்


Treasurer
International Students'
Association of Tamil Eelam

தலைமைச் செயலகம்
பரமேஸ்வரம் சந்தி,
திருநெல்வேலி,
யாழ்ப்பணம்.

T. P.0094-21-2223768
Fax: 0094-21-2223768
E.mail: isatejaffna@hotmail.com.
Web Site: www.isate.org

Head Office
Parameshwara Junction,
Thirunelvely,
Jaffna.

- நன்றி -

T.P 0094773024316
skaiendren@yahoo.com



ச.த.மா.பேரவை

1ம் மாடி,
ச.த.மா.பேரவைக் கட்டிடம்,
சிறகெல்லையி

பற்றுச்சீட்டு

சர்வதேச தமிழீழ மாணவன் பேரவை
International Students' Association of Tamil Eelam

T.P.9994-21-2223768 Fax: 9994-21-2223768
E.mail: student@istnet.lk Internet: www.istae.org

தலைமைச் செயலகம்
பரமேஸ்வராச்சந்தி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.

1002

Head Office
Parameshwara Junction,
Thirunelvely,
Jaffna.

பற்றுச்சீட்டு

குலம்: சிவ சிவசிவமாச்சி
 முகவரி: விமானப்படை தளம், பரமேஸ்வராச்சந்தி, திருநெல்வேலி
லட்சுமி நகர், திருநெல்வேலி
 தொழில்: பிரதான அமைச்சர் அலுவலகம், திருநெல்வேலி
 உட்கட்டிடப் பிழிந்து எழுது மாணவன்
 பெயரளவிக் கட்டிடப் பிழிந்து / செயற்பாட்டு நிதிக்காக
 (பணநாடு/அடிக்கட்டிடப்பணம்/பிழிந்து/பிழிந்து/பிழிந்து)
 உட்கட்டிடப்பிழிந்து/பிழிந்து/பிழிந்து/பிழிந்து/பிழிந்து
 மீட்டும் நன்மையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

நன்றி

09/04/2005
நினைவு

[Handwritten Signature]
வருங்கியவர்

குலம்	277500
சங்கீரணம் (ஆம்)	
சங்கீரணம்	

[Handwritten Signature]
 International Students' Association of Tamil Eelam

வீரம் எதற்கு?

ஆக்கம்: வைதியகலாநிதி "வானதி" இரத்தினராசா

1928 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எமது பாடசாலை “கற்றாங்கொழுசுக” என்ற பாடசாலை மகுட வாசகத்திற்கு இசைவாக பல பட்டதாரிகளையும் அதிகாரிகளையும் வீரர்களையும் எமக்குத் தந்தது மறக்கமுடியாத உண்மை. எனக்கு எமது தாயகத்திற்கு சொல்லும் பாக்கியம் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு கடந்த 2004 ஆவணி மாதம் கிடைத்தது. நான் விட்டுவிட்டு வந்த நாடு அங்கு இல்லை. திரும்பிய இடமெல்லாம் போரின் தீராத வடுக்கள். நமது பாடசாலைகளர், கோவில்கள், வீடுகள் எல்லாம் அழிந்த நிலையில் நமது நாட்டுமக்களும், பிள்ளைகளும் அநுபவித்த துன்பதுயரை கடந்த காலத்தை கடந்த கால வடுக்களைப் பறைசாற்றின.

எனது மனம் பட்ட வேதனைக்கு அளவில்லை. இந்த அழிவு வேறு ஒருவராலும் செய்யப்படவில்லை. எமது நண்பர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும், எல்லோரும் சம அந்தஸ்து உடையவர்கள் என்று சொல்லிக்கொண்டு ஆனால் அநியாயமாக நடக்கும் ஆக்கிரமிப்பாளர்களால் நாடாத்தப்பட்டது. அவர்கள் முதலாம், இரண்டாம் உலகமகாயுத்த காலத்தின் போது கூட செய்யப்படாத காரியங்களை எல்லாம் எமக்குச் செய்தார்கள். நூலகம் எரிக்கப்பட்டதை, யாழ் வைத்திய சாலையில் இருந்து பார்த்து வேதனைப்பட்டுச் சொல்லெனாத்துயரம் அடைந்த பலரில் நானும் ஒருவர். இந்த நாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒரு பெரிய அவமானம். யாழ் நூலக கட்டிடத்தைப் புனர் நிர்மாணம் செய்ய முடிந்தவர்களுக்கு அதில் எரிந்து சாம்பரான எமது பாரம்பரிய ஆவணங்களையும், பல மூல நூல்களையும், திரும்பத் தரமுடியுமா? இன்றைய காலகட்டத்தில் கிடைக்கும் எமது பாரம்பரிய ஆவணங்களுக்கும் இந்நிலை வராமல் பாதுகாக்க வேண்டியது எமது பாரிய கடைப்பாடாகும்.

யாழ் நூலகத்துக்கு தீ வைத்தவர்கள் தீக்காயங்களுடன் யாழ் வைத்தியசாலைக்கு மருந்துக்கு வந்தது நாமறிந்த உண்மைகள். இவர்கள் தொடர்ந்து செய்த அழிவுகளில் எமது கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயமும், நான் நீண்டகாலமாக கல்வி கற்ற இன்னும் ஒரு பாடசாலையான சாவகச்சேரியும் டிறிபேக் கல்லூரியும் (இந்தப் பாடசாலை 1885 இல் ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது) விதிவிலக்காக விடப்படவில்லை. பகைவனுக்கருள்வாய் என் கின்றது தமிழ் நூல்கள். ஆனால் பகைவன் மனநீதி உள்ளவன் என்றால் தான் அது சித்திக்கும். நாம் நீதி கேட்பது, மகாத்மா காந்தி போராடிய உலகநீதிக்கு பேர்போன பிரித்தானியர்களிடம் அல்ல என்பதை மறக்கவேண்டாம்.

எமது கனகரத்தினம் மத்திய மகாவித்தியாய விஞ்ஞான ஆய்வு கூடம் எத்தனையோ மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த விஞ்ஞான ஆய்வு கூடம், குண்டு தாக்குதலால் உருக்குலைந்து கிடக்கக் கண்டேன். எனது மனம் பட்ட வேதனையை இங்கு வார்த்தையால் சொல்ல முடியாது. ஆனால் சாவகச்சேரி நகரம் இருந்த இடமே தெரியாத நிலையில் இருந்தது. இந் நகரத்தைப் பார்வையிட்ட அமெரிக்க அதிகாரி அதை “வியட்நாம்” போல இருந்ததாக கூறினார். அவர் அந்நியர் அவர்மனநிலையே அப்படியானால் எனக்கு, உணர்வு பூர்வமாகத்தொட்ட பாடசாலைகள் இருந்த நிலையை என்னால் வர்ணிக்க முடியவில்லை.

இந்த நிலை ஏன் எமது பாடசாலைக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டது? என்று சிந்தித்தேன் அதற்கு கிடைத்த பதில்தான் இந்த சிறிய ஆக்கம்

இந்தியா இலங்கை முழுவதிலும் ஒரே மொழியுடைய, 50,000 ஆண்டுகளாக “வாழ்ந்த” இன்றும் வாழ்கின்ற இந்த தமிழ் இனம் இப்படி ஆக என்ன காரணம்? (மேலே படியுங்கள்)

இன்றைய வட இந்திய நிலப்பரப்பில் இருந்து ஆண்ட, பண்டைய தமிழ் 18 சிற்றரசர்கள் அந்நியரால் அடித்துக் கலைக்கப்பட்டதை கண்ட அகத்திய முனிவர் அவர்களுக்காக மனம் இரங்கி தென் பகுதியில், காட்டுப்பகுதியை (ஒதுக்கி) அவர்களை புது அரசாட்சியை அமைக்க உதவியதாக பழைய பாடல்கள் கூறுகின்றன.

வீரம் ஏன் வேண்டும்? பண்டைக் காலம் தொடக்கம் இன்று வரை வீரம் இல்லாதவர்கள் எல்லாவற்றையும் இழந்தது தான் வரலாறு. இதனை உணர்ந்த எமது முன்னோர்கள் நவராத்திரியைக் கொண்டாடும் போது தூர்க்கைக்கு (வீரத்திற்கு) முதலிடம் கொடுத்து, உயராமன இடத்தில் வைத்து இலட்சுமியையும் சரசுவதியையும் பதிவான இருக்கையில் வைத்து பூசை செய்வார்கள். இதற்குக் காரணம், உலக வாழ்க்கைக்கு வீரம், பாதுகாப்புத்தான் மிகவும் முக்கியம். பாதுகாப்பு இல்லையானால் கல்வியும் செல்வமும் பயனற்றவையாகிவிடும் என்பது தான். இதனால் தான் தூர்க்கைக்கு முதல் மூன்று நாட்களும், பொருளும் செல்வமும் சுகமான் வாழ்விற்கு அதாவது அத்தியாவசியமான உணவு, உடை, முதலியவை, பொருள் மூலம் கிடைப்பதால் இரண்டாவதாக உள்ள மூன்று நாட்களும். கடைசியாகத் தான் சரசுவதிக்கு இடம் கொடுத்துள்ளார்கள். கல்வி என்பது செல்வத்தையும், வீரத்தையும் நெறிப்படுத்துவதற்குத்தான்.

அதன் காரணம் கல்வி இல்லாமல், பொருளும், வீரமும்(பாதுகாப்பும்) மட்டும் இருந்தாலே மட்டுமே உலகில் நல்லவண்ணம் வாழலாம்.

ஆனால் பாதுகாப்பு இல்லாதவிடத்து கல்வியும் பொருளும் இருந்தாலும் அவற்றை மக்களால் அநுபவிக்க முடியாது.

இன்று நாம் புலம் பெயர் நாடுகளில் நிம்மதியா (ஒரு கூரையின் கீழ்) வீட்டில் உறைய முடிகிறதென்றால் அதற்கு காரணம் அங்கு சட்ட ஒழுங்கு நிறைந்த ஒரு பாதுகாப்பு. ஏதாவது ஆபத்து என்றால் நீதி கேட்க என்று ஒரு காவல் நிலையம், நீதி வழங்க நீதி மன்றம் என்பவை இருக்கின்றது. அது குற்றவாளிகளை அடையாளம் கண்டு நீதியினை நிலைநிறுத்தும் என்ற ஆறுதலும், நம்பிக்கையும்தான். எமது தேவைக்கு ஒரு தொலைபேசி அழைப்பில், உதவி வரும் என்ற நம்பிக்கை தான். எம்மிடம் (தமிழரிடம்) என்ன இல்லை. படிப்பு பொருள் எல்லாம் இருக்கிறது. இவை இருந்தும் இவற்றை அநுபவிக்க முடியாது இன்று இருப்பதன் காரணம் என்ன? எமக்கு பாதுகாப்பு இல்லை. என்பது தான். எமக்கு பாதுகாப்பைத் தரும் வீரம் இல்லை என்பது தான். அதை தரும் அமைப்பு- அரசு இல்லை என்பது தான். இன்று கிளிநொச்சியில் ஒரு இளம் பெண் இரவு 10.30 மணிக்கு தனியாக வெளியே சென்று பாதுகாப்பாக திரும்ப முடியுமானால் அவருக்கு அங்கு பாதுகாப்பு இருக்கிறது. இங்கு இரவில் ஆயத்தாரியின் நடமாட்டமோ பொலீசோ இல்லை. ஆனால் அவள், அந்த பெண் பயப்பட வேண்டிதில்லை. கள்ளர் நடமாட்டம் அங்கு இல்லை. அவள் ஒரு சுதந்திர காற்றை மணப்பயம் இன்றி கவாசிக்க முடியும். அந்த அளவிற்கு கட்டுக்கோப்பும், பாதுகாப்பும் இருக்கிறது. ஏதனால்? அங்கு வீரமும் பாதுகாப்பும் இருப்பதால் தான். இப்படியான சுதந்திரம் யாழ்ப்பாணத்தில், மட்டக்களப்பில், திருகோணமலையில் ஏன் கொழும்பில் சிங்கள மக்களுக்குக் கூட இல்லை. இந்த சுதந்திரம்(இலங்கைப் பயணத்தில் நான் அவதானித்தது) ஒரு தனிமனிதன் சுதந்திரம் எங்கே இருக்கிறது?? என்று கேட்டால் அதற்குப் பதில் “எங்கே கட்டுக்கோப்பு இருக்கிறதோ அங்கே தான் சுதந்திரம் இருக்கிறது”. என்பதாக சிந்தியுங்கள். அந்த கட்டுக்கோப்பைத் தருவது வீரம். ஏனவே, எம்மவர்கள் தமிழர்கள் இனிதே வாழ வேண்டுமானால் எமக்குப் பாதுகாப்புத் வேண்டும்.

சாத்திர முறைப்படி முதலில் வைரவர் படையல் வைத்துத் தான் எந்த பெரிய கோயில்களிலும் வெளியே திருவிழா செய்வார்கள். என்று தமிழன் தனது வீரத்தை மறந்து படிப்பு மட்டும் இருந்தால் போதும் செல்வம் வரும். வீரம்- பாதுகாப்புப் பற்றி கவலை இல்லை என்று நடக்கத் தலைப்பட்டானோ அன்றே தமிழனது தலைக்கு ஆபத்து வந்தது. அந்நிய படை எடுப்புக்களும், அவர்களின் திட்டமிட்ட தமிழ் வீர ஒழிப்புக்களும் தமிழன் இரையானான்.

உதாரணமாக தமிழ்க்கடவுள் முருகன், துர்க்கை, காளி, வைரவர் போன்ற தெய்வங்களைத் தள்ளி வைத்துவிட்டு வீடுகளில் பிள்ளையார், இலட்கமி, சரகவதி, மட்டும் என்று உணர்வால் கோளையாக்கப் பட்டார்கள்.

ஆனால் நமக்கு இன்றை காலகட்டத்தில் வீரம், செல்வம், கல்வி என்ற மூன்றும் சமனான தேவை. அதிலும் எமக்கு பாதுகாப்பு என்பது அதி அத்தியாவசியம். என்பதை என்றும் மறக்காமல் எமது பாதுகாப்புக்காக எம்மால் முடிந்ததை செய்வோமாக. எமது பெண்குழந்தைகளுக்கு துர்க்கையையும், ஆண்பிள்ளைகளுக்கு முருகனையும் அறிமுகப்படுத்தி அவர்களை வீரம் நிறைந்தவர்களாக்கி கல்விமான்களாக ஆக்குவது எமது கடமை.

ஆண்பிள்ளைகளுக்கு முருகனின் வீரத்தையும், அறிவையும் காட்டி வீரம் செறிந்த அறிவூட்டி வளர்ப்பதே எமக்குப் பாதுகாப்பைத் தரும். எம்மவர்களுக்கு, எமது பங்களிப்பைச் செய்வது இந்தக் காலகட்டத்தில் எமது கடமையாகும். வீரம்-பலம் என்பது, தீமை எம்மை அடையாமல் பாதுகாக்கத்தான். மேலை நாடுகளில் அணுகுண்டும்- ஆயுதமும் தான் அவர்களின் பாதுகாப்பை நிர்ணயிக்க உதவுவதால், மேலை நாடுகளில் இன்று சமாதானம் நிலைக்கின்றது என்றால், அதன் காரணம் அவர்களிடம் உள்ள மறைமுகமான படைப்பலத்தத்துன் கூடிய பண்பலம், அறிவுப்பலம் தான்

இதில் பின்னய, இரண்டும் கல்விச்செல்வம் மட்டுமே அவர்களது மூலதனமாக பலமாகக் கொண்டிருந்தால், அவர்களும் அந்த இரண்டையும் பாதுகாக்க முடியாமல் (தமிழர்கள்போல்) தவித்திருப்பார்கள் என்பது திண்ணம். இவர்களால் தம்மை பாதுகாத்திருக்க முடியாது என்பது உண்மை எனவே பலமும் வீரமும் தான் எமக்கு சமாதானத்தையும் பாதுகாப்பையும் பெற்றுத்தரும் சிந்தியுங்கள்.

வீரம், பொருள், கல்வி இந்த மூன்றும் ஒன்று சேர ஒரு நாடு அமைந்து விட்டால், அந்த நாடுஇ (தமிழ் ஈழம்) ஓர் சொர்க்க பூமிதான்.

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்.

வாழிய ஈழ, பாரத தமிழ் திரு நாடுகள்.

பழைய மாணவியின் கல்லூரிபற்றிய சரித்திரக் கண்ணோட்டம்

“தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே”

எமது பாடசாலைக்கு கிழக்கே நம்பிக்கை தரும் தும்பிக்கையானும் வடகிழக்கு முலையில் அகில உலகிற்கும் தனது கண் பார்வையாலேயே அருள் கொடுக்கும் மகாமாரி அம்மணையும் இமேற்கே அழகுக்கே உருவான கந்த வேலையும் தெற்கே காவல் தெய்வங்களாகிய வைரவக்கடவுளையும் தன்னகத்தே கொண்டது தான் எங்கடைய சிறப்பான பாடசாலை.

நாலு சுற்று ஊர் குழந்தைகளும் எங்கள் பாடசாலைக்கு வருவார்கள். பாடசாலையில் நான்கு இல்லங்களுக்கிடையே போட்டி நடக்கும். பார்க்க நல்ல விறுவிறுப்பாய் இருக்கும். அதோடு எங்கள் பாடசாலையில் வலைபந்தாட்டம் கூடைப்பந்தாட்டம் கால்பந்தாட்டம் என்பன சிறப்பு வாய்ந்த விளையாட்டுகளாகும். வாரம்தோறும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பாடசாலைக்கு முன்புறம் இருக்கும் மாந்தோப்பில் சகல மாணவர்களும் வரிசையில் நின்று தேவாரம் திருப்புகழ் பாடவேண்டும். அந்தச் சிறப்புத்தான் இன்றும் எம்மிடம் இங்கு வந்தும் மனப்பாடமாய் இருக்கின்றது. வருடா வருடம் சரஸ்வதிப் பூசை பத்து நாட்களும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

எமக்கென்று உள்ள பெருமை மிக்க பழைய மாணவர்களின் சிறப்புக்களையும் கூறவேண்டும். காலத்துக்கு காலம் ஞானிகளும் தோன்றியிருக்கின்றார்கள். படித்த பழைய மாணவர்களில் ஒருவர் தான் ஆறுமுகநாவலர் பெருமான் ஆவார். பொதுவாக பாடசாலை இறுதி மாணவர்களுக்கு ஒரே அச்சில் வார்த்த படங்கள் போலவே பட்டங்கள் கிடைக்கும். ஆனால் ஒரு சிலர் மட்டுமே உழிகொண்டு செதுக்கப்பட்ட சிலைக்கு ஒப்பாவார்கள். அந்தப் பெருமை கொண்டவர் ஆறுமுகநாவலர் பெருமான் ஆவார்.

மற்றும் இந்த ஒன்று கூடலைநடாத்தும் பிரித்தானிய பழையமாணவர் சங்கத்திற்கு நன்றிகள் உரித்தாகட்டும். இந்த பழையமாணவர் சங்கம் இந்த ஒன்றுகூடலை மட்டும் நடாத்தவில்லை ஏற்கெனவே வநல்ல காரியங்களை எமது பாடசாலைக்கு செய்துள்ளார்கள் செய்துகொண்டும் இருக்கின்றார்கள். புலம்பெயர்ந்து வாழும் சகல பழையமாணவர்களும் ஒன்றுகூடி நாம் கல்விகற்ற பாடசாலைக்கு ஆவன செய்யவேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.

இம்முயற்சி ஆண்டுதோறும் நடைபெற்று எமது பாடசாலைக்கு பலமூட்டவேண்டுமென்று ஆண்டவனைப் பிராத்திக்கின்றேன். பிரித்தானியாவில் உள்ள பழைய மாணவர்சங்கம் ஒழுங்கு செய்துள்ள இந்த ஒன்றுகூடலை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

“வாழிய வாழிய எம்பாடசாலை வாழியவே
வாழிய கனகரட்ணம் மகா வித்தியாலயம் வாழியவே
வாழிய வாழிய பழைய மாணவர் சங்கம் வாழியவே
வாழிய எமது பாடசாலை வான்புகழ் ஒங்கி வாழியவே
வாழிய வாழிய வளம் பல பெற்று வாழியவே
வாழிய சீமையில் புகழ்பல பெற்று வாழியவே
வாழிய வாழிய சீமையில் பழைய மாணவர் சங்கம் வாழியவே”

பழைய மாணவி திருமதி
நகுலேஸ்வரி பாலேந்திரா

மறக்க முடியுமா நாம் படித்த பாடசாலையை

நான் கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பழைய
மாணவர்சங்கத்தில் அங்கத்தவராக உள்ளேன். சங்கத்தின்
அங்கத்தவர்கள் அனைவரும் மிகவும் ஊக்கத்துடன்
கடமையாற்றுவதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
தான் உண்டு தன்வேலையுண்டு என்று சுயநலமாக இராது எமது
பாடசாலைக்கு என்று ஒரு பழைய மாணவர் சங்கத்தை ஆரம்பித்த
திரு.சு.இரத்தினராசா அவர்கட்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

நான் கடந்த ஆடிமாதம் இலங்கை சென்றபோது எமது
பாடசாலைக்குச் சென்று அங்குள்ள நிலைவரங்களை கண்டறிந்தேன். அங்குள்ள
பழைய மாணவர் சங்கம் மிகவும் ஊக்கத்துடன் கடமையாற்றுவதைக் கண்டு மகிழ்ச்சி
அடைந்தேன். அவர்கள் சிலசில திருத்த வேலைகளை அரசாங்கத்தின் உதவியை நாட
முடியாது இருப்பதையும் அறிந்தேன்.

எனவே எம்மாலான உதவியை இவ்வகையான ஒன்றுகூடல்
மூலம் சேகரித்து அங்குள்ள பழைய மாணவர் சங்கம்மூலம்
அத்திருத்தவேலையில் பங்காற்றுவதற்கு பழைய மாணவர்களாகிய நாம்
ஒத்துழைக்க வேண்டும். இது பழைய மாணவர்களாகிய எமது கடமையும் அல்லவா.

பழைய மாணவி
திருமதி. ஜெகசோதி கனகலிங்கம்

Vote Of Thanks

It is my pleasure to offer thanks on behalf of the J/Stanley College committee members, to our chef guest Mrs. Davies, and guest of honor Mr. Thillainathan for their presence in our 2004 get together.

At the same time I wish to thank Mr.Jothibal for sponsoring the last event and covering the cost of the venue and also Dr.S.Umachandran for her £1000, 00 donation for the reconstruction of the science lab.

I also wish to express my thanks to the committee members for arranging this year's function, and to the members who had spent their valuable time in selling tickets, collecting advertisements, organizing programs etc.

I would like to show gratitude to the following members who had actively taken part in organizing this year's get together:

Program preparation: Mrs.S.Kanagalingam and Mr.Thirnavukarasu

Printing and collection: Mr.S.Monoharan and Mr.S.Ratnarajah

Food supply: Mr.A.Sivabalan with the help of Mrs.S.Kanagalingam,

Mrs.G.Kanesanathan, Mrs.R.Perinpanathan, Mrs.S.Jothibal and Miss Muthuntha.

Thanks to Mrs.Geetha Kanesanathan for organizing the snack sales in order to raise the fund which would go towards the Stanley college fund, furthermore my appreciation goes to the volunteers who would be participating in the event.

I would like to convey my special thanks to the chef guest Mr.Gunaratnam (old student of Stanley College) who had traveled from Luxembourg and to the guest of honour Mr. Sivasubramaniam.

I would like to express my thanks to the comparer Mrs. Balendra and to the Deepam television network for broadcasting.

Finally my thanks goes to the audience and everyone who had actively participated to make this event memorable and successful.

P. Thavanathan
Secretary



Executive Committee Members

Stanley College Old Students Association (U.K.)
50 Langham Gardens
Grange Park
London
N21 1DJ
Phone: +44 (0)208 364 4566
E-mail: s_ratnarajah@hotmail.co.uk

President: Mr. S. Manoharan (0208 810 9931)
Vice President: Mr. P. Padamanathan
Secretary: Mr. P. Thavanathan (0208 429 2023)
Asst. Secretary: Mr. K. Somasegaram (0207 372 3276)
Treasurer: Mr. S. Ratnarajah (0208 364 4566)
Asst. Treasurer: Mr. T. Thirunavukarasu
Sports Secretaries: Mr. S. Nirmalanathan, Mrs J. Kanagalingam
Social Secretaries: Mr. S. Basharan, Mr. Y. Ramesh, Mr. S. Jothibal, Mr. A. Sivapalam,
Miss M. Tharmalingam, Mrs G. Kanesanathan

Committee Members: Mr. Mohanathas, Mr. T. Kajendran,
Mr. I. E. Selvarajah, Mr. S. Ganeshalingam,
Mr. S. Sivasubramaniam, Mr. P. Kailayapathy Vasam,
Mrs. R. Perinpanathan, Dr. (Mrs) S. Umachandran,
Dr. (Mrs) K. Ratnarajah, Mr. P. Tharmaratnam

Adverts Collection: Mr. P. Thavanathan, Mr. Nirmalanathan, Mr. S. Ratnarajah
Programme Organiser: Mrs. J. Kanagalingam, Mrs. Jothibal
Food Service: Mr. A. Sivapalan, Mrs. R. Perinpanathan, Mrs. Nirmalanathan,
Mrs. G. Kanesanathan, Miss M. Tharmalingam
Stage Management: Mr. T. Thirunavukarasu, Mr. K. Somasegaram, P. Tharmaratnam
Membership/Entrance: Mr. P. Padmanathan
Printing/ Souvenirs organisers: Mr. S. Manoharan, Mr. S. Ratnarajah
Type setting: Eelavan Graphics
Printers: Vasam Printers

TREASURER'S REPORT

Account For The Period 1998-2005

Get Together Account 2004			
INCOME		EXPENDITURE	
Ticket Sales	£1 408,00	Hall hire	£200,00
Book Release	£80,00	Chair hire	£60,00
		P.A. system hire	£230,00
Donations		Flowers	£12,99
Mr & Mrs Jothibal	£175,00	Prizes	£50,00
Mr A. Ranganathan	£50,00	Vadalee ad	£25,00
Mr Mohanadas	£40,00	Printing cost	£370,00
		Still photos	£20,00
Shop profit		Food cost	£265,65
Mr Sivapalan	£30,00	Stamps & stationery	£11,80
Adverts	£300,00		
Total	£2 083,00	Total	£1 245,44
Get Together Net Profit		£837,56	

General Account 1998-2005			
		Building Fund	£120,00
Membership fee	£75,00	British Tamil Association 1998-2003, Cricket, Netball	
Building fund collection	£330,00	Entry fee	£325,00
Donations		Tamil Association of Brent	
Mr S. Ratnarajah	£127,00	Football entry free	£30,00
Mr S. Pratheepan	£100,00	Aravinthan Memorial Cup Football entry free	£5,00
Mr B. Loganathan	£75,00	Football kits - debt	£150,00
Mr A. Ranganathan	£50,00	TSSA Sport entry fee 1998-2004	£1 265,00
Mr P. Thavanathan	£67,00	Donation to Tamil Ealam north-east Netball Team visit 2003	£100,00
Mr T. Kajendran	£30,00	Flowers for Memorial service of Mrs Balasubramaniam	£55,00
Mr S. Ganeshalingam	£40,00	TSSA Sport entry fee 2005	£245,00
Mr S. Sivasubramaniam	£30,00	TRO Netball 2005	£60,00
Profit share from TSSA (UK) 1998-2001	£816,23	Football kits Final payment	£125,00
Donation from players, Parents and well wishers	£100,00	Hall hire deposit	£100,00
Donation from Dr Mrs S. Umachandran	£1 000,00	Netball ground hire + coach	£36,50
		Secretary's expenses	£10,30
Total	£2 840,23	Total	£2 626,80

General Net Profit	£213,43
Get Together Net Profit 2004	£837,56

Bank Balance Saving acc.+ Interest	£1 060,98
Bank Balance Current acc.+ Interest	£50,11

S. RATNARAJAH
Treasurer

EXECUTIVE COMMITTEE (SOSA-UK) 2005-2006



Seated: (L-R) Geetha Kaneshanathan, Jegasothy Kanagalingam, S. Manoharan (President), Mrs R. Perinpanathan, Muguntha Tharmalingam,

Standing: (L-R) P. Tharmaratnam, K. Somasegaram, S. Nirmalanathan, P. Padmanathan, P. Thavanathan, S. Ratnarajah, A. Sivapalan,

Absent: T. Thirunavukarasu, S. Baskaran, Y. Ramesh, S. Jothibal, M. Mohamadas, I.E. Selvarajah, S. Ganeshalingam, S. Sivasubramaniam, P. Kailalyapathyvasan, Dr. (Mrs) K. Ratnarajah, Dr. (Mrs) S. Umachandran, T. Kajendran.

Sindu Mahal

Specialist event planners
Fulfil the tastes, standards and cultural
Customs of our contemporary generation

Event Planners

Decoration: Garlands, Bouquets
Food catering: Cakes

Invitation cards: Sweet / Cakes boxes, marquee hire, cutlery / chair hire
Arrangement of: Venues, Priest, Servicement, Merla Katcheries, video, photography

நீங்கள் உங்கள் வைபங்களை நடாத்த வேண்டும் என்றால் உடனே எம்முடன் தொடர்பு
கொள்ளுங்கள். உங்களிற்குத் தேவையான அனைத்து சேவைகளையும் முதல் தரமாகவும்
மலிவாகவும் ஒரே பொதியாக வழங்கி நிகழ்வைச் சிறப்படையச் செய்வோம்.

274 Barking Road
Eastham
London E6 3BA

Tel: 020 8471 6226
Mob: 07984 423 284
07830 361 317
07951 418 145

BLUE SKY FRESH FOODS

SIS SRI LANKAN CATERING



Sri Sithi

VINAYAGA

*We undertake all party orders
& special functions*

Suitable for vegetarians

Unit 7, Artesian Close Ind. Estate, Stonebridge Park
London NW10 8RW

Tel: 020 8451 3777 Mob: 07782 251 947

PRODUCED BY BLUE SKY FRESH FOODS LTD

PRODUCT of UK



Vahizan Disc World

www.vahizan.com

எம்மிடம் மிகப் பழைய காலத்து படங்கள் தொடக்கம் இன்று வரையுள்ள விடியோ பிரதிகள், விடியோ சீட்களிலும்(VCD), டீவீட்களிலும் (DVD) என்பன வாடகைக்கு அல்லது மிகக்குறைந்த விலையில் சில்லறையாகவோ அல்லது மொத்தமாகவோ விற்பனைக்குண்டு.



Vahizan Disc World
52B, Ealing Road
Wembley, HA0 4TQ
020 8902 8828



We have lots of films at special rates, come and join us. You will enjoy it!

6 Kumars[®] Silk House

FOR WOMEN : NEW COLLECTIONS, 9 DIFFERENT KINDS OF PURE SILK WEDDING COFFEE SAREES, PURE KANCHIVARAM, MYSORE, KASHMIR SILKS AND POLYESTER SILK SAREES
WE HAVE ALSO LENGA SOLI, PUNJABI SUITS AND CHILDRENS WEAR.

FREE BLOUSE SERVICE FOR BRIDES ONLY

FOR MEN: BIG COLLECTION OF GENTLEMEN & GENTLEMEN BRAN SUITING, SHIRTS, T-SHIRTS & TROUSERS IN FIVE DIFFERENT COLOURS & ALL THE SIZES FROM 28" TO 42" ALL IMPORTED FROM ITALY.


முகூர்த்து புடுப்புஜெவகளுக்கு ரூகியாறு ஒரு இடுழ்

285, HIGH STREET NORTH, EASTHAM, MANORPARK, LONDON, E14 6SL, ENGLAND

TEL/FAX: 020 8471 5742 WWW.6KUMARS.COM

WE HAVE NO BRANCHES IN ENGLAND





SATHY ESTATES LIMITED

www.sathy.com

Residential sales and letting

Harrow Office
117 Headstone Road
Harrow
Middx HA1 1PG
Tel: 020 8861 1110
Fax: 020 8861 1011

Harlsden Office
220 High Street
London NW10 4SY
Tel: 020 8961 9613
Fax: 020 8961 9614

Stanmore Office
306 Honeypot Lane
Stanmore
Middx HA7 1LY
Tel: 020 8204 9444
Fax: 020 8204 2666

Landlords:

- Your rent is guaranteed
- Free management services
- Guaranteed rent for 52 weeks a year

Sales:

- Properties required for the areas listed below
- Our commission rates are competitive
- We give a substantial reduction for "sole agency"

Areas:

London Borough of Brent,
Harrow, Ealing, Barnet,
Hammersmith, Fulham
& Westminster

Tenants:

Accommodation arranged
to suit your comfort

VEE KAY AUTOS

Contact: Vagan / Ashraf / Aytach

Parts, accessories & D.I.Y Centre

MOT

Tyres

Brakes

Clutches

Servicing

Overhauls

Car Electricals

Tracking & Balancing

All Types of Repairs



48, Belfast Road London N16 6UH

Tel: 020 8806 1965

Mob: 07951 296 218

Fax: 020 8806 0161